

யாருக்காக ?

பேச்சுப் பயிற்சி, உளவியல் மற்றும் உளவிவேகம் தொடர்பான எமது சேவைகள் பிள்ளைகளுக்கு 1H க்கு 11 H வழங்கப்படுகின்றன. (குழந்தை மற்றும் ஆரம்பப்பாடசாலைகள்-CO).

எமது சேவைகள் :

உளவியல்

உளவியல் சிகிச்சையாளர்கள் பிள்ளைகள் எதிர்நோக்கும் பின்வரும் பிரச்சனைகளுக்கு உதவிபுரியமுடியும்.

- கற்பகற்கு (வாசித்தல், எழுதுதல், ஞாபகங்கொள்ளல், கவனத்தை ஒரு விடயத்தில் குவித்தல்...)
- கூச்சபாவம் மற்றும் குழப்படித்தன்மையிலிருந்து விடுபடல்,
- உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நெறிப்படுத்தல்
- கோபப்படுதல், சண்டையிடுதல் மற்றும் மற்றைய பிள்ளைகளை ஒதுக்குதல் தொடர்பான பிரச்சனைகள்
- பெற்றோர் மற்றும் சகோதரங்களுடனான உறவுகள், பெற்றோரின் பிரிவு, மற்றும் மரணத்துக்கம்....
- பிரச்சனையின் மூலகாரணத்தைக் கண்டடையும் முகமாக நிலைமை தொடர்பான அறிக்கை உருவாக்கல்

உளவியற் சிகிச்சையாளர்கள் பற்றி முக்கியமாக அறிந்திருக்கவேண்டியவை:

- அவர்கள் தீர்வுகளை முன்வைப்பார்கள் ஆனால், தீர்மானிப்பதில்லை.
- அதிக துன்பமுள்ள நிலையைப்போக்க அவர்கள் உதவுபவர்கள்
- பாடசாலைக் கல்வியில் அவர்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்பவர்கள்,
- பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் அவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்
- பெற்றோருடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளையும் கேட்டறிய அவர்கள் தயாரானவர்கள்

உளவிவேகம்

பின்வரும் சிக்கல்களை எதிர்நோக்கும் பிள்ளைகளுக்கு உளவிவேகச் சிகிச்சையாளர்கள் உதவக்கூடியவர்கள் :

- உடலசைவுகள், உடற்சமநிலை மற்றும் அங்க அசைவுகளின் சீரமைப்பு,
- அங்க அசைவுகளின் மந்த நிலை அல்லது மாறாக அதிவீச்ச நிலை போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க உதவுதல்,
- எந்தக் கையால் எழுதுவது மற்றும் இடம்-வலம் குழுப்பநிலை போன்றவற்றைத் தீர்க்க உதவுதல்,
- கண்டதை வரைதலுக்கான இயலாமை, வரைபடத்தில் தான் நிற்குமிடத்தைத் தீர்மானித்தல் இயலாமை போன்ற இடம் தோடர்பான பிரச்சனைகள்.
- கால ஓட்டத்தை கணித்தலில் உள்ள குழப்பங்கள் (முன்னர்-பின்னர், நாளில் நேரக்கணிப்பு, வாரம், காலலயம்...)
- சுய நம்பிக்கையின்மை,
- எழுத்துப் பிரச்சனை (தெளிவின்மை)
- உணர்வுகளை நெறிப்படுத்தல்

பேச்சுப் பயிற்சி

பேச்சுப் பயிற்சியாளர்கள் பின்வரும் விடயங்களில் பிள்ளைகளுக்கு உதவமுடியும் :

- கதைத்தல் (பிரஞ்சு மொழியிலும், தாய்மொழியிலும்)
- சில சொற்களை அல்லது சில சத்தங்களைப் பயிலல்,
- வாக்கியங்களைச் சரியாக அமைத்தல்,
- புதிய சொற்களைக் கற்றல்,
- வாய்வழி உரையாடலைப் புரிந்துகொள்ளல்,
- கொன்னை தட்டுதல் பிரச்சனைக்குத் தீர்வு காணல்,
- பனுவலை வாசித்து விளங்கிக்கொள்ளல்
- ஒரு பனுவலை உருவாக்குதல்,
- கணித அறிவாற்றல்,
- உணவு "விழுங்களில்" உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணல்

பேச்சுப் பயிற்சி, உளவியல் மற்றும் உளவிவேகம் தொடர்பான சிகிச்சையாளர்கள் தொழில் ரீதியாக தகவல்களை இரகசியமாகப் பேணக் கடைமைப்பட்டவர்கள் பெற்றொரின் அனுமதியுடனேயே அவர்கள் தகவல்களை ஆசிரியர்களும் பகிர்ந்து கொள்வார்கள்.

எவ்வாறு விண்ணப்பித்தல் ?

- பேச்சுப் பயிற்சி, உளவியல் மற்றும் உளவிவேகம் தொடர்பான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு www.slppl.ch அல்லது <https://www.fr.ch/dics/formation-et-ecoles/4-15-ans/services-de-logopedie-psychologie-et-psychomotricite> எனும் இணையத் தொடர்பிலுள்ள பத்திரத்தைப் பூர்த்தி செய்தல்வேண்டும்.
- நீங்கள் உங்கள் பிள்ளையின் ஆசிரியரிடமோ அல்லது மேற்கூறப்பட்ட சிகிச்சையாளர்களிடமோ எவ்வாறு பத்திரத்தைப் பூர்த்தி செய்வது என்பதை அறிந்துகொள்ளமுடியும்.
- பின்னர் பத்திரத்தை பின்வரும் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும் :
SLPPI
Rte de Moncor 14
Villars-sur- Glâne
- உங்களது விண்ணப்பம், SIPLP நிர்வாகத்தினால் ஏற்கப்படுமிடத்து, சேவை இலவசமாக வழங்கப்படும். அதுபற்றித் தங்களுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்படும். உளவியல் அல்லது பேச்சுப்பயிற்சிக்கு நீங்கள் சிகிச்சையாளர்களைத் தொடர்புகொள்ளல் வேண்டும். உளவிவேகம் தொடர்பான விடயத்தில் சிகிச்சையாளர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்.

நடைமுறை

- பொதுவில், சிகிச்சையாளர்கள் முதலில் நிலைமையைப் பரிசீலித்து ஆய்வுசெய்வர். பரிசீலனையின் பெறுபேறுகளின் பிரகாரம், சிகிச்சை முறை முன்மொழியப்படும்.

மொழிபெயர்ப்பு

- உங்களால் பிரஞ்சு மொழியை கதைக்கவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியாதெனில், உங்கள் மொழிபேசும் மொழிபெயர்ப்பாளரை சிகிச்சையாளர் அழைப்பார்.